

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

தவலம பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயற்பாட்டுக் கூற்று, தேறிய சொத்துக்களில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று, முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகார சட்டத்தின் உப பிரிவு 172(1) மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உபபிரிவு சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 154(1) உறுப்புரையில் உள்ளடக்கிய ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களினைத் தவிர்த்து, தவலம பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வு கோட்பாடுகளுக்கு இணங்க நிதிக் கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி.) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள், இந்த அறிக்கையில் நிதிக் கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக் கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக் கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு கோட்பாடுகளுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக் கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு தனது அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும்

பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பிண்ணணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக் கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக் கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும், போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். தவறு ஒன்றின் மூலம் ஏற்படும் தாக்கங்களை விட மோசடி ஒன்றின் மூலம்இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினை இணங்காணாமையால் எழும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன், தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி சபையின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன என மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- பிரதேச சபையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- உரிய எழுத்துமூல சட்டத்திற்கு அல்லது பிரதேச சபையினால் வழங்கப்பட்ட ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் பிரதேச சபை இணங்கியிருந்ததா என்பதும்,
- தனது அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் அடங்கியுள்ளன.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடின் படி, பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்குகின்றன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடின் படி, முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களில் அடங்கியுள்ளன.

1.6 நிதிக் கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

	கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ)	மீளாய்வாண்டு திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு ஏனைய பொருட் பதிவேட்டுப் பண்டங்களின் பெறுமதி ரூபா 143,712 தொகை மிகையாக காட்டப்பட்டிருந்தது.	எதிர் காலத்தில் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.	பொருட் பதிவேட்டுப் பண்டங்களின் பெறுமதி இரண்டு தடவைகள் பதிவு செய்யப்படல் சரி செய்யப்பட வேண்டும்.
(ஆ)	2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கிரிய மீளாய்வாண்டின் போது கிடைத்திருந்த ரூபா 4.03 மில்லியன் தொகைக்கான முத்திரைக் கட்டண வருமானம் ஆண்டிற்கான வருமானம் என	எதிர் காலத்தில் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.	அட்டுறு அடிப்படையில் கணக்கீடு செய்யப்பட வேண்டும்.

கணக்கீடு செய்யப்பட்டிருந்ததுடன், 2015 மற்றும் 2016 ஆண்டுகளுக்குரிய பெற வேண்டிய முத்திரைக் கட்டணம் என இனங்கண்டிருந்த கூட்டுத்தொகை ரூபா 3.16 மில்லியனிற்கான தொகை கணக்குகளில் பெற வேண்டிய மீதியொன்றை காட்டப்பட்டிருக்கவில்லை.

- (இ) பயணிகள் தரிப்பிடம் நிர்மாணிக்கும் நிர்மாண வேலைக்காக கிடைத்திருந்த ரூபா 333,393 இற்கான தொகை மற்றும் அந்த நிர்மாண வேலையின் ரூபா 322,638 இற்கான செலவுகள் முறையே மூலதன உதவி மற்றும் மூலதனச் செலவுகள் என காட்டப்பட்டிருக்கவில்லை.
- கணக்காய்வு அவதானிப்புக்களுடன் இணங்குகின்றேன் என. மூலதன உதவி மற்றும் மூலதனச் செலவுகள் சரியாக இனங்கண்டு கணக்கீடு செய்யப்பட வேண்டும்.
- (ஈ) 2023 நவம்பர் மற்றும் திசம்பர் மாதங்களுக்காக பெற வேண்டிய நீதிமன்றத் தண்டப்பணம் ரூபா 282,924 இற்கான நீதிமன்றத் தண்டப்பணம், மீளாய்வாண்டிற்கான வருமானம் என பதிவு செய்யப்பட்டமையால் ஆண்டிற்கான வருமானம் அந்த எண்ணிக்கையால் மிகையாக காட்டப்பட்டிருந்தது.
- எதிர் காலத்தில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என. வருமானங்கள் சரியாக இனங்கண்டு கணக்கீடு செய்ய வேண்டும்.

1.6.2 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள் அல்லது அறிக்கைகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டு திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு நிதிக் கூற்றுக்களில் காட்டப்பட்டுள்ள 04 கணக்கு விடயங்கள் தொடர்பாக மீதிகள் மற்றும் அதனொடு தொடர்புடைய துணைப்பதிவேடுகளில் காட்டப்பட்டுள்ள மீதிகளிடையே ரூபா 394,404 தொகைக்கான வித்தியாசம் ஒன்று அவதானிக்கப்பட்டது.	எதிர் காலத்தில் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.	வித்தியாசத்திற்கான காரணங்களை கண்டறிந்து சரி செய்யப்பட வேண்டும்.
(ஆ) நிலையான சொத்துக்களின் பெறுமதி மூலதனச் செலவீட்டிற்கான அரசிறை உதவு தொகை கணக்கிற்கு மற்றும் மூலதன உதவியின் மூலம் பங்களிப்புக் கணக்குகள் சமமாக இருக்க வேண்டிய போதிலும், ரூபா 92,879	நீண்ட காலமாக காணப்படும் வித்தியாசம் எனவும், வித்தியாசத்திற்கான காரணங்களை கண்டறிந்து சரி செய்யப்படும் எனவும்.	வித்தியாசத்திற்கான காரணங்களை கண்டறிந்து சரி செய்யப்பட வேண்டும்.

தொகைக்கான வித்தியாசம் ஒன்று காணப்பட்டது.

1.6.3 தொங்கல் கணக்குகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
2013 ஆண்டு முதல் தீர்க்கப்படாமல் காணப்படுகின்ற தொங்கல் கணக்கொன்றின் ரூபா 16,477 இற்கான வரவு மீதியொன்று மீளாய்வாண்டின் போது தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	2013 ஆண்டிற்கு முன்னைய ஆண்டுகளுக்கிரிய பதிவேடுகள் தெளிவில்லாமல் காணப்படுவதனால் தீர்ப்பதில் சிக்கல் தன்மையொன்று காணப்படுகின்றதெனவும், எதிர் காலத்தில் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்.	தொங்கல் கணக்கு மீதி விரைவாக தீர்க்கப்பட வேண்டும்.

1.6.4 கணக்காய்விற்கான எழுத்துமூல சான்றுகள் இன்மை

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
விரிவான அட்டவணைகள் சமர்ப்பிக்கப்படாமையால் கூட்டுப் பெறுமதி ரூபா 83,371 தொகைக்கான 04 கணக்கு மீதிகளை திருப்திகரமாக பரிசோதனை செய்ய முடியாதுள்ளது.	10 வருடங்களுக்கு மிகையான தீர்க்கப்படாத மீதிகளை பதிவழிப்பதற்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது எனவும், தீர்ப்புக் கிடைத்த பின்னர் சரி செய்யப்படும் எனவும்.	கணக்கு விடயங்கள் தொடர்பான மீதிகளை மெய்மையாய்வதற்குரிய அட்டவணைகள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

1.7 இணங்காமை

1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை சந்தர்ப்பங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

சட்டங்கள், விதிகள், இணங்காமைகள் பிரமாணங்களுடனான தொடர்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தின் பிரிவு 17(3)	சபையின் அனைத்து நிர்வகித்து வருமானங்கள் கருமங்களுக்காக பயன்படுத்த வேண்டியிருந்த போதிலும், அதற்கு இணக்கமின்றி சபைக்குச் சொந்தமான 31 காணிகள் இந்தக் காலத்தில் சபைக்குச் சொந்தமானவை என இனங்கண்டிருந்த போதிலும், அனேக காணிகள் கின்றுகளை உடைய சிறிய காணித் துண்டுகளாக	சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் செயற்பட வேண்டும்.

விளைவற்றுக் காணப்பட்டது.

காணப்படுகின்றமையால்
வேறு தேவைகளுக்கு
பயன்படுத்த முடியாது
என.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதிக் கூற்றுக்களின் படி 2024 திசெம்பர் 31 திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் வருமானத்தை மிகைத்த மீண்டுவரும் செலவு ரூபா 79,904 தொகையாகக் காணப்பட்டதுடன், அதற்கு நேர்மாறாக முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 324,491 தொகையாக இருந்தது.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் படி மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டு தொடர்பாக சமர்ப்பித்திருந்த மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

வருமான மூலம்	மதிப்பீட்டு வருமானம்	2024			திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை	மதிப்பீட்டு வருமானம்	2023			திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை
		சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	மதிப்பீட்டு வருமானம்			சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	மதிப்பீட்டு வருமானம்	
		ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
(i) வீதவரி மற்றும் வரி		654,479	719,958	818,610	153,601	639,840	666,734	716,150		252,252
(ii) வாடகை		4,699,790	1,859,771	1,884,091	94,171	4,162,190	2,011,045	2,144,711		118,491
(iii) அனுமதிப் பத்திரக் கட்டணம்		422,800	405,394	405,394	8,800	395,780	541,969	541,969		8,800
(iv) ஏனைய வருமானங்கள்		4,267,500	5,404,496	5,404,496	6,000	2,236,500	4,658,677	4,658,677		6,000
		10,044,569	8,389,619	8,512,591	262,572	7,434,310	7,878,425	8,061,507		385,543

2.2.2 வருமானம் சேகரித்தல் செயலாற்றல்

சபையின் வருமானம் சேகரித்தல் செயலாற்றுகை தொடர்பாக அவதானிப்புக்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டின் ஜனவரி 01 திகதியில் உள்ளவாறு நிலுவை மொத்த வருமானம் ரூபா 385,543 தொகையாக காணப்பட்டதுடன், வருட இறுதியில் உள்ளவாறு அது ரூபா 262,571	இந்த நிலுவை மீதிகள் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அறவீடு செய்யப்பட்டுள்ளது என.	நிலுவை மீதி தாமதமின்றி அறவிடக்கூடிய பொருத்தமான வேலைத் திட்டமொன்று விரைவாக தயாரிக்கப்பட்டு அதன்படி

இற்கான மீதியொன்றாக காணப்பட்டது.

நிலுவை மீதிகள்
அறவிடப்பட வேண்டும்.

- (ஆ) 2024 திசெம்பர் 31 திகதியில் இந்த ஆண்டின் போது சுற்றாடல் சட்டத்தின் உள்ளவாறு சுற்றாடல் அனுமதிப்பத்திரம் தொழிற்சாலைகளுக்கான பிரகாரம் சுற்றாடல் பெற்றுக்கொள்ள வேண்டிய 32 அனுமதிப்பத்திரம் அனுமதிப்பத்திரம் பாதுகாப்பு நிறுவனங்கள் அனுமதிப்பத்திரம் அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு தேவையான அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள பெற்றிருக்காததுடன், 04 நிறுவனங்கள் அலுவல்கள் வேண்டிய வேண்டிய தொழிற்சாலைகளுக்காக விசைவாக அந்த அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- (இ) மாகாண சபை செயலாளர்களிடம் எதிர் காலத்தில் சரி உண்மையாக அறவிடப்பட மற்றும் ஏனைய அதிகாரிகளிடம் செய்வதற்கு நடவடிக்கை வேண்டிய மீதிகளை மீளாய்வாண்டு திசெம்பர் 31 திகதியில் எடுக்கப்படும் என. இனங்கண்டு அறவீடு உள்ளவாறு பெற வேண்டிய நீதிமன்றத் தண்டப்பணம் ரூபா 1,171,628 தொகை செய்வதற்கு நடவடிக்கை செய்வதற்கு நடவடிக்கை மற்றும் முத்திரைக் கட்டணம் ரூபா 25,581 தொகை காணப்பட்டது. எடுக்கப்படும் என.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 சட்டத்தின் மூலம் சாட்டப்பட்டுள்ள கருமங்கள் நிறைவேற்றாதல்

பிரதேச சபை அதிகாரச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் பொது மக்கள் சுகாதாரம், பொதுப் பயன்பாட்டு சேவைகள் மற்றும் பகிரங்க பொது வழிகள் தொடர்பான விடயங்களை முறைப்படுத்துதல் மற்றும் நிருவகித்தல் பொது மக்களின் சுகபோகம், வசதி மற்றும் நலன்புரி ஆகிய சபையினால் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகளை நிறைவேற்றாதல் தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

பரிந்துரை

குப்பை முகாமைத்துவத்திற்காக குப்பை முகாமைத்துவத்திற்கு முறையான வேலைத்திட்டமொன்று தேவையான காணியொன்று செயற்படுத்தப்பட்டிருக்காததுடன், பெற்றுக்கொள்வதற்காக நிச்சயிக்கப்பட்ட வேலைத்திட்டமொன்று உக்கிய மற்றும் உக்காத குப்பைகள் பரிசேச செயலாளர் விரைவாக என மாதாந்தம் சேகரமாகின்ற குப்பைகளை சந்தை வளாகத்தின் பின் தயாரிக்கப்பட பகுதியில் உள்ள கிடங்களில் போடல் இணைந்து வேண்டும். மேற்கொள்ளப்படுகின்றது.

குப்பை முகாமைத்துவத்திற்கு முகாமைத்துவத்திற்கு தேவையான காணியொன்று நிச்சயிக்கப்பட்ட வேலைத்திட்டமொன்று பரிசேச செயலாளர் விரைவாக செயலகத்துடன் இணைந்து தயாரிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வேண்டும். வருகின்றது.

குப்பை முகாமைத்துவத்திற்காக குப்பை முகாமைத்துவத்திற்கு நிச்சயிக்கப்பட்ட வேலைத்திட்டமொன்று விரைவாக தயாரிக்கப்பட வேண்டும்.

3.2 இனங்காணப்பட்ட நடடங்கள்

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

பரிந்துரை

2014 ஆண்டு கிடைத்திருந்த ரூபா 6.39 மில்லியன் தொகை கிரயத்தையுடைய கப் வண்டியை

காப்புறுதி நடட்டிடு பெற்றுக்கொள்வதற்கு தேவையான அனைத்து

கப் வண்டி சபையின் பெயரில் உரித்தாக்கி நிலையான

சபைக்கு உரித்தாக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. 2022 ஆண்டின் போது இந்த கப் வண்டிக்கு முழுமையாக நட்டம் ஏற்பட்டிருந்த போதிலும், 2024 திசம்பர் 31 திகதி வரை விபத்து தொடர்பாக காப்புறுதி நட்டஈடு பெற்றுக்கொண்டிருக்காததுடன், ஏற்பட்டிருந்த நட்டத்திற்கு பொறுப்பான தரப்பினரிடம் அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

அலுவல்களும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சொத்துக்கள் பதிவேட்டில் உட்படுத்துவதற்கும் காப்புறுதி நட்டஈடு பெற்றுக்கொள்வதற்கும், பொறுப்பான தரப்பினரிடம் ஏற்பட்டிருந்த நட்டத்தை அறவீடு செய்வதற்கும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.3 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
2014 ஆண்டின் போது மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிலிருந்து கிடைத்திருந்த ரூபா 2.66 மில்லியன் தொகை பெறுமதியான டிரக்டர் வண்டியின் என்ஜின் 2016 ஆண்டு முதல் செயற்படாத நிலைமையில் காணப்பட்டதுடன், 1000 கிலோமீற்றருக்கு குறைவான எண்ணிக்கையொன்று மாத்திரம் ஓட்டத்திற்காக பயன்படுத்தப்பட்டிருந்தது.	பராமரிப்பு அலுவல்கள் தாமதமடைவதற்கு பிரதானமான காரணம் பராமரிப்புக்கு பாரிய செலவொன்று மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதால் அதற்காக சபை நிதியத்தில் போதியளவு பணம் காணப்படாமை என.	டிரக்டர் வண்டியை வேலை மேற்கொள்வதற்கு அல்லது பொருத்தமான செய்முறையொன்று கடைபிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.